Letters of Lament and Light



துக்கத்தின் கடிதங்களும் ஒளியும்

These prayers were born in the long night of the soul— in seasons of hidden tears and unspoken grief, when rejection wore many faces: overqualified yet unwanted, unqualified yet burdened with vision, passed over, misunderstood, cast aside.

They rose from the crucible of countless small deaths— micro-wounds of daily despair, macro-shadows of loss and isolation, emotional tempests, spiritual wilderness, physical darkness that words fail to name.

Yet in the deepest valley, a whisper remained: "Thank You, Father."

These letters to Heaven were penned not in triumph, but in trembling trust— raw, unpolished, honest before the Throne.

And now, by the mercy of the Father, in the Name of the Lord Jesus Christ, and through the fire of the Holy Spirit, these private cries are released as public light— that any fellow traveler in the shadows might find companionship on the road, and glimpse the dawn that always follows the darkest hour.

May every reader who opens these pages hear the same gentle voice that carried the writer: "You are not alone. I have heard every prayer. The morning comes."

To the glory of the One God— Father, Son, and Holy Spirit— whose perfect Oneness turned my midnight into song.

Amen.

இந்த ஜெபங்கள் ஆத்துமாவின் நீண்ட இரவில் பிறந்தன— மறைந்த கண்ணீர்களும் பேசப்படாத துயரங்களும் நிறைந்த காலங்களில், நிராகரிப்பு பல முகங்களை அணிந்திருந்தபோது: அதிக தகுதியுடையவனாக இருந்தும் விரும்பப்படாதவன், குறைந்த தகுதியுடையவனாக இருந்தும் பார்வையால் சுமக்கப்பட்டவன், புறக்கணிக்கப்பட்டவன், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவன், ஒதுக்கிவைக்கப்பட்டவன்.

அவை எண்ணற்ற சிறு மரணங்களின் உலையிலிருந்து எழுந்தன— தினசரி துயரத்தின் சிறு காயங்கள், இழப்பு மற்றும் தனிமையின் பெரிய நிழல்கள், உணர்ச்சிக் காற்றழுத்தங்கள், ஆவிக்குரிய பாலைவனங்கள், சொற்களால் விளக்க முடியாத உடல் இருள்.

ஆனால் ஆழ்ந்த பள்ளத்தாக்கிலும், ஒரு முணுமுணுப்பு இருந்தது: “நன்றி, பிதா.”

இந்த சொர்க்கத்திற்கான கடிதங்கள் வெற்றியில் எழுதப்படவில்லை, ஆனால் நடுங்கும் நம்பிக்கையில்— மூலமானவை, பளபளப்பற்றவை, சிங்காசனத்திற்கு முன் நேர்மையானவை.

இப்போது, பிதாவின் இரக்கத்தால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், பரிசுத்த ஆவியின் தீயால், இந்த தனிப்பட்ட அழுகைகள் பொது ஒளியாக வெளியிடப்படுகின்றன— நிழல்களில் பயணிக்கும் எந்த சக பயணியும் பாதையில் தோழமையைக் காணட்டும், மிக இருண்ட மணிநேரத்திற்குப் பின்னர் எப்போதும் வரும் விடியலைப் பார்க்கட்டும்.

இந்த பக்கங்களைத் திறக்கும் ஒவ்வொரு வாசகனும் எழுத்தாளரைத் தாங்கிய அதே மென்மையான குரலைச் செவிமடுக்கட்டும்: “நீ தனியாக இல்லை. நான் ஒவ்வொரு ஜெபத்தையும் கேட்டேன். காலை வருகிறது.”

ஒரே கடவுளின் மகிமைக்காக— பிதா, மகன், பரிசுத்த ஆவி— அவருடைய சரியான ஒருமை என் நள்ளிரவை பாடலாக மாற்றியது.

ஆமென்.

DATE 18 07 2007

காலங்களை கொண்டுள்ள தேவனே,
என் காலத்தில் என் வயதில் ஏனிந்த வேதனைகள்?
பிறக்க இறக்க ஒரு காலம்.
வாழ வீழ ஒரு காலம்,
விதைக்க அறுக்க ஒரு காலம்,
என்று எத்தனையோ இருந்துள்ள ஆண்டவரே
என் அத்தனையையும் அறிந்துள்ளீரல்லவோ?
என் காலத்தை யார் யாரோ சொல்கின்றனர்.
என் வீழ்ச்சியை ரசிக்கும் ஜனங்கள்
வேரோடு சாய்க்க முனைந்துள்ளனர்.
தேவனை நம்பினாய் நீ இப்படியானாய்
என்று உமக்கு விரோதமாய் சொல்லுவோரை
இஸ்ரவேலருக்குள்ளும் தேவன் உண்டு என்று
நீர் காண்பிப்பீர் தானே?
ஆனாலும் பார்வோனின் கடின இருதயம்
இவர்களுக்குள்ளும் இருப்பதென்னவோ?
நானிருக்கும் வரையில் நீர் எடுத்துக்கொள்ளும் வரையிலும்
என்னில் சேவல் மூன்று முறை கூவாதிருப்பதாக.
என் தேவன் யாவற்றையும் செய்து முடிப்பார்
என்று ஏங்கியேங்கி சொல்லுகின்றேன்.
ஆனாலும் என் தேவனே என் ஏக்கத்தை
நீர் தீர்த்துவிடும்.
என்னால் அல்ல, உம்மாலே எல்லாம் ஆகும்.
காலங்கள் மாறலாம், நானும் மாறிவிடலாம்
நீரோ காலம் காலமாய் மாறாதவர்.
என்மேல் எரிச்சல் கொள்ளாதேயும்! நானும்
ஒரு பாவப்பட்ட மனிதனன்றோ?
என்னிலே பிதாக்களில் இறை
இல்லாமலிருப்பதில் நியாயமென்னவோ?!
ஆனாலும் என் நியாயம் உமக்கு முன்
இப்பதானே?!
என்னை ஆசீர்வதியும்.

DATE 18 07 2007

சர்வ வல்லவரே,

நீர் பார்த்தீரோ? எத்தனை
கொலைகள், கொள்ளைகள், கொள்ளை நோய்கள்.
பாவமில்லா இரத்தங்கள் பலியிடப்படுகின்றன.
நேர்மையாய் சேர்த்த செல்வங்கள் திருடப்படுகின்றன.
உண்மையாய் வாழ்வோருக்கு நோய்கள் வந்து சேருகின்றன.
ஆண்டவரே, கண்ணில்லாத
காதுகளில்லாத
வாய் பேச முடியாத
சரீரங்கள் உண்மையாகவே
ஆத்துமாவிலேயும், உள்ளத்திலேயும்
உம்மை அறிந்துள்ளனர்.
சர்வத்தையும் கொண்ட நீர்
அவர்களில் நீர் மகிமை அடைய
தேவனின் புகழ் அகிலமெல்லாம் சென்றிட
உம்மை வேண்டிக்கொள்கிற யாவருக்கும்
சுகத்தை தேவன் கட்டளையிடுவீராக.
கண்ணில்லாதவன் உமது வசனத்தை பார்ப்பானே!
காதில்லாதவன் அதனைக் கேட்பானே!
வாயில் பேச இயலாதவன் உம்மைப் பாடுவானே!
அப்பா, அமர்ந்த தண்ணீர்களண்டையில்
கொண்டு சேர்க்கும் மேய்ப்பனே
பிரபஞ்சத்தில் யாவரும் இயேசுவை
அறிந்துக் கொள்ள உமது வல்லமை புறப்படட்டுமே!
ஆவியில் அனலாக்கி
ஆசீர்வாத மழையில் நனைத்துருக்கி
அபிஷேக தைலத்தால் மூழ்கி எடும்.
காணாததை காணட்டும்.
பேசாததை பேசட்டும்.
கேளாததை கேட்கட்டும்.
உமக்கு மகிமை பெருகட்டும்.
ஆசீர்வதியும்.

DATE 20 07 2007

நானே மெய் தேவன் என்றவரே,
சோர்வுகள் என்னில் பாய்ந்து வரும் போது
கர்த்தரே உம்மைப்பற்றிய உணர்வுகள் என்னில் வீரத்தோடு
புறப்பட்டு வருவதாக.
மாமிச பலவீனம் மரணத்தில் மட்டுமே போகிறது.
உமது பலமோ பரலோகம் வரையில் வரக்கூடியது.
என்னில் அசதிகள் அதிகமாகும் போதும், சோம்பேறித்தனம்
உள்நுழையும் போதும் என் உயிருள்ள தேவன் நீர்
பெலன் தந்து உற்சாக ஆவி தந்து வழிநடத்தி செல்லும்.
இவ்வுலகம் உலக பலத்தால் நிறைந்திருக்கிறது, ஆனாலோ
உமது பலம் அதை விடப் பெரியது.
சொல்லால் இவ்வுலகை படைத்த உமது பலம்
சொல்லாலேயே பலனையும் பெலனையும் தந்துவிடுகிறது.
என் ஏக்கமெல்லாம் உற்சாகமாய் அனலாய் இருந்து
சோர்வுகளற்ற, வியாதிகளற்ற, துயரமற்ற இருதயத்தை
உம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்ள ஆசை.
என் நினைவுகள் உம்மை விட்டு பின்செல்லாது, என்று
நான் கூறினாலும் சோர்வுகள் என்னை விழச்செய்கின்றது.
புழுதியிலிருந்தும், குப்பையிலிருந்தும் தூக்கி எடுத்து
உயர்த்துகின்ற இயேசுவே,
சோர்விலிருந்து என்னை எடுத்து
உற்சாகத்தில் என்னை வைத்து
பரிசுத்தம் காத்துக்கொள்ள வகை செய்யும்.
வேதனை, கவலை யாவும் சோர்வின் வழியே
வந்தாலும் இயேசுவே, உம் வழியில்
அன்பும், இரக்கமும் என்னை உற்சாகப் படுத்துவதாக.
தேவனுக்கு முன் நான் நிற்க தகுதியில்லை,
என் சோர்வினால் பிசாசை எதிர்க்க முடியவில்லை,
இருந்த போதும்,
தேவனே உம்மைத்தவிர கேட்பதை காட்டிலும்
அதிகமாக கொடுப்பவர் யார் இங்கே?
உற்சாகத்தை கொடுத்து
என்னை ஆசீர்வதியும்.

20 07 2007

திராட்சை செடியே,
என்னிடத்தில் கனிகள் ஒன்றுமே இல்லையே!
அன்புக் கனி என்னிலே கொடுக்க வேண்டுமே, அதனால்
என் இதயம் பழுக்க வேண்டுமே!
யார் மேலும் அன்பு செய்ய தேவா எனக்கு இரக்கம் காட்டும்.
எல்லாரிலும் நான் தாழ்மையானவன் என்று
என்னை நீர் நினைக்கச் செய்து, உமக்கு முன்பாய்
தாழ்மையாய் நடந்து அன்பு செய்ய எனக்கு நீர்
கிருபை தந்தருளும்.
மனிதநேயமற்ற இவ்வுலகில், ஒவ்வொரு மனிதனையும்
அன்பு செய்ய என் இதயத்திற்கு நீர் அடைக்கலமாய்
இருக்க வேண்டும்.
உமது அன்பு எங்கள் மேல் விளக்கமுடியாததாய்
இருந்தது. 'சிலுவை அன்பு' என்ன என்று
புரியாத ஜனங்கள் இங்கே உண்டு.
உம்மைப் போல அன்பு நான் யாருக்கும் தர முடியாது.
அதிலே கொஞ்சம் எனக்கு கிடைத்தாலோ
நானும் அன்புள்ளவனாய் இருப்பேனல்லோ!?
அன்பு, அன்பு, அன்பு,
ஏழைகளின் மேல் அன்பு
நோயாளிகளின் மேல் அன்பு
விரோதிகளின் மேல் அன்பு செய்ய வேண்டுமே தேவா.
என் இதயம் பாவக்கிணற்றில் கிடக்கின்றது.
அதை உம் கிருபை என்னும் கயிற்றால் இழுத்து
அன்பு என்னும் இயேசுவால்
என் இதயம் மாறி போகட்டும்.
மக்களை நேசிக்க, அவர்களுக்காய் மன்றாட
அன்பு என்னும் பரிசுத்த அன்பை
பரிசுத்த ஆவியால் எனக்கு கனியாய் கொடுத்து
பரிசுத்த கனியை பரிசுத்தத் தோடே உன்னை
இயேசுவே, என் தேவனே
என்னை ஆசீர்வதியும்.

DATE 20 07 2007

அக்கினியானவரே,

நான் எரிந்து போகத படிக்கு, என்னில் அனல் எப்பொழுதும் எரியட்டும்.

நான் எரிந்திருக்கும் போதும், அனலாய் இல்லாதிருக்கும் போது என்னில் பாவச் சிந்தனைகள் தோன்றிக் கொள்கின்றனவே!

ஆஹா! அனலாய் இருக்கும் போது ஆபத்து ஏதும் என்னை அணுகுவதில்லையே!

இறைவா, என்னில் உமது அனல் குறைந்து போக வேண்டாம்.

மேன்மேலும் அனல் எனக்கு கொடுத்திடும்.
பாவத்தை எதிர்த்து நிற்க நீரே எனக்கு துணை.
சாபங்களை நீக்க உமக்கே உள்ளது அதிகாரங்கள்.

அன்பான தேவனே, ஆறுதல் தரும் தேவனே
அனல் மூட்டும் ஐயா நெருப்பாய் பற்றிக் கொள்வேனே.

உமது அக்கினி எனக்கு வேண்டும், உமது
அக்கினி அபிஷேகம் எப்பொழுதும் வேண்டும்.
நான் எங்கே போனாலும் உமது அக்கினி
என்னை விட்டு நீங்காதிருப்பதாக.
அக்கினிஸ்தம்பமாய், என் இருளில் நீர் வெளிச்சமாய்
என்னை வழிகாட்டுவீராக.
குறை என்னை விட்டு எடுத்து போடுவீராக.
அனலை உம்மிடத்திலிருந்து எனக்கு கொடுப்பீராக.

முள் செடி நடுவே அக்கினியாய் தோன்றினவர் நீர்
என் முள் போன்ற மாம்ச இருக்கணிலும்
அக்கினியாய் வந்து மாம்சத்தை, அதன் இச்சைகளை
பட்சித்து, ஒடுக்கி
இயேசுவுக்காய் பரிசுத்த படுத்தி,
சிலுவையிலே என் அக்கிரமங்கள் யாவும் மறைத்து
இடுக்கமான வாசல் வழியே என்னை உட்படுத்தி
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்
என்று முழங்க
என்னையும் தயார்படுத்தி

ஆசீர்வதியும்.

DATE 20 07 2007

மீட்பரே,

நான் மீண்டும் மீண்டுமாய் பாவம் செய்கிறேன்
மீட்பர் இயேசுவே என்னை மீட்டுக்கொள்ளும்
மீறி மீறி மோசம் போகிறேன்
மீளாத துயரத்திலே விழுகின்றேனே.
இந்தக் குதிரை உமக்காய் பிறந்திருக்கிறது,
எல்லா பந்தயத்திலும் வெற்றிப்பெறவே உம்மருகில் உள்ளது.
இயேசைய்யா, என்னை காத்துக்கொள்ளும்
என்னை விட்டு விடாதேயும்.
உமக்காய் செய்யும் வேலைகள் எத்தனையோ இவ்வுலகிலே
அத்தனையும் உத்தமமாய் முடித்திட உமது கிருபை
வேண்டுமே!
பாவத்திலே சேற்றிலே விழுந்துவிடாமல் எனக்கு
பாலமாக நீர் இருந்து அக்கரைக்கு வந்து விட உதவிடும்.
பாவ நோய் என்னை நோகடிக்காமலிருக்க
என் நுகத்தடிகளையும் என்னிலிருந்து எடுத்துப் போட்டுவிடும்.
கலங்கி நிற்கும் என் இருதயம்
உமக்கு முன்பாய் பரிசுத்தப்படுவதாக.
என் இருதயம் உணர்வைப் பெற ஆவியானவரே
கிரியை செய்யும்.
கூடாத நட்பு எனக்கு வேண்டாம்.
வேண்டாத பழக்கம் ஒருபோதும் வேண்டாம்.
உம் நினைவிலேயே என் பழக்கம் உமக்காகட்டும்.
உம்மருகில் என்னை வைத்துக்கொள்ளும். நான் இனி
பாவம் செய்ய மாட்டேன் என்று கூறிக்கொண்டே
இருக்க வேண்டும்.
நாளுக்கு நாள் கர்த்தரே உமக்குள்
உற்சாகமாய் இருந்திட, இந்த அகிலம்
எனக்கு வேண்டாம். ஆனால் பரிசுத்த சிந்தனையை
என்னிலே எடுக்காதிரும்.
என்னை நான் உம்மில் அறிந்துக்கொள்ள
தேவனே இந்த பாத்திரத்தில் தங்கி
என்னை ஆசீர்வதியும்.

DATE 02 08 2007

திருவடிகளே,

வாக்குத்தத்தங்களை எனக்கு கொடுத்தீரே!
யோசேப்பை போல மாற்றுவேன் என்று சொன்ன கர்த்தரே!
எனக்கு தெரியாததையும், அறியாததையும், எட்டாதது என்ற
காரியத்தையும் வெளிப்படுத்துவேன் என்று ஊழியக்காரர்
மத்தியில் பேசி எனக்காய் உரைத்தவரே!

என் காரியங்கள் யாவையும் முடங்கி கிடக்கும் வரை
எப்படி இவற்றை விசுவாசிப்பேன்?!

ஜனங்களால் வஞ்சிக்கப்பட்டே பாழாகிப்போன
என் குடும்பத்தோடே என்னையும் மீண்டும் மீண்டும்
வஞ்சிக்கப்பட காரணங்கள் யாவோ?! நான் அறியேன்.
வாக்குப் பண்ணினவர் மாறிடார் வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
என்று பாடல் பாடும் போதும் நம்பிக்கை பிறக்கவில்லையே!

கள்ளரோ?! வஞ்சிப்பவரோ?! என்னிடத்தில் ஏன்
வர வழைக்கிறீர்? நான் இம்மையில் பிறந்தது
அதற்குத்தானோ? என் மாம்சம் படும் துன்பம்
ஆவியினால் இன்பத்திற்கு ஏதுவானதோ?
நான் அறியேன். நான் அறியேன். நான் அறியேன்.
என் நிலைமையை நான் கண்டாலும் உமது
வாக்கு எவ்வாறு நிறைவேறும்?
போதும்! எனக்காய் அடுத்தவரோடு பேசிடும் நீர்
என்னோடே பேசிடாமல் இருப்பதன் நோக்கமென்னவோ?
சபைக்கு ஆள் சேர்ப்பு போராட்டமோ?!

நான் விசுவாசியாமல் இருப்பதற்கு காரணங்கள்
என் இருதயத்தில் இருப்பதை நீர் அறிவீரோ?!
என்னில் திடன்கொள்ள என்னில் ஒன்றுமில்லை.
நான் எம்மாத்திரம். நான் ஒன்றுமில்லை.

ஆனால் உம்மைத் தவிர எனக்கு இங்கு யாருண்டு?
யாரை நம்பி நான் போவேன்?

எனக்கு தெரிந்த மெய்யான தேவன் நீர்தானே!!
எனக்கு நடக்கத் தெரியாது. என் கை பிடித்து
விசுவாசத்தோடு நடக்க உதவிடும் தேவனே.

DATE 02/09/2007

படைத்தவரே,

என்னை எடுத்துக் கொள்ளும்.

வாழ்வது எதற்கு, என்னை நீர் படைத்தது எதற்கு???
என்னை நீர் ஆசீர்வதித்தாலும் ஒரு நாளில் மரித்துப் போவதே
இலை தானே எனக்கு வாழ ஆசையில்லை.

வெளியாளைப்போல, அநாதையைப்போல
இந்த பாவியையும் எடுத்துக்கொள்ளும்.

ஒருவேளை என்னை எடுத்துக்கொள்ளவில்லையென்றால்
என் மரணம் என்னை எடுத்துக்கொள்ளுமே!
ஆண்டவரே, இந்த உலகத்தில் பிறந்தது, வளர்ந்தது,
வாழ்வது எதற்காக? மரணத்திற்கோ?! நிலைக்கோ?!
எனக்கு வேண்டாம் இந்த உலகம். எடுத்துக்கொள்ளும்

இதுவும் பேராசை என்றே வைத்தாலும்
உம்மீது தானே ஐயா எனக்கு இந்த விசுவாசம்.
எப்படி எப்படி வேதனைகள் உலகத்தில் இருந்தாலும்
உம் சொல்படி நான் நடக்க எனக்கு உதவும்.
இந்த துன்பங்கள் எனக்கு வேண்டாம்.
இந்த உலகவாழ்க்கை எப்போதும் வேண்டாம்.
திருப்பங்கள் எனக்கு வேண்டாம்.
ஒன்றுமே எதுவுமே வேண்டவே வேண்டாம்.

என்னை மட்டும் எடுத்துக் கொள்ளும்!
நான் தற்கொலை செய்ய மாட்டேன். இந்த உயிர்
உமக்குத்தானே சொந்தம். அதையே எடுத்துக்கொள்ளும்
யாரை நினைத்து நான் வேதனை பட?
யாருக்காக நான் இந்த உடலோடு வாழ்க்கை நடத்த?
என் ஆவி வேறு! நீர் தந்த ஆவி வேறு!
அதனையே பறித்த வாழ்க்கைபோல வாழ
எனக்கு நீர் உதவ வேண்டாமோ?

எடுத்துக்கொள்ளும், எடுத்துக்கொள்ளும்.
ஆயிரம் ஆயிரம் அடியார்களை சொல்லட்டும்
தப்பாமல் என் கொள்ளியில் நீரை ஊற்றி அணைத்திடும்.
யாரை நான் கேட்பேன். ஐயனே
என்னை எடுத்துக்கொண்டு ஆசீர்வதியும்.

DATE 02 08 2007

உன்னதரே,

இந்த உதயனை எடுத்துக்கொள்ளும்.
அன்பற்ற இந்த உலகில் அன்பில்லாமல் நாளும் வாழ்வேனோ
என்னை எடுத்துக்கொள்ளும்.
வேத வசனங்கள் என்னைத் தேற்றினாலும்
வேண்டாத மாம்சம் இடைஞ்சல் செய்கிறதே!
சோர்விலே உம்மை நினைத்து மன்றாடினாலும்
தூக்கம் என் கண்ணை அடைக்கிறதே!
என்னை எடுத்துக்கொள்ளும். என்னை ஏற்றுக்கொள்ளும்.
இனியாக என்னை நீர் தெரிந்துக்கொண்டாலும்
இணைமாகாமலிருக்கும் என் இதயத்தைப் பாரும்!
வேதனைகள் சூழ கவலைகள் கண்களில் தெரிய
சோதனைகள் என் நெஞ்சைப் பிசைவதைப் பாரும்!
என் மெய்தேவன் இயேசு நல்லவரே!
அவரையே நான் போற்றுவேன், வாழ்த்துவேன்.
அனுதினமும் என்னை எடுத்துக்கொள்ள கேட்டுக்கொள்வேன்.
இது மாம்ச சிந்தையோ?! ஆவியின் சிந்தையோ?!
நானறியேன். நானறியேன் ஆண்டவரே.
இருந்த போதும் என் பிரியம் அதின் மேலே.
ஏன் என்னை ஏற்க மறுக்கிறீர். இந்த பாவியின்
பாவம் தான் என்ன?
கேட்டாலும் பதிலை எப்போதும் தருவதில்லையே?!
தேவன் தேவன் தான். மனிதன் மனிதன் தான்.
இயேசுவே நீர் மட்டும் தெய்வம்.
கேட்டால் கொடுப்பேன். தட்டினால் திறப்பேன்
சொன்னவர் நீர் தானே!????
நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்,
என்னை எடுத்துக்கொள்ளும்.
என்னை எடுத்துக்கொள்ளும்.
என்னை வாரிக் கொள்ளும்.
என் இதயம்
உம்மை நோக்கி கேட்கிறதே!
எடுத்துக்கொண்டு ஆசீர்வதியும்.

DATE 08 01 2008

இரக்கம் உடையவரே.

என் தேவைக்கு நான் செலுத்த முடிவதுதான் என்ன?
கண்கள் தேவனைக் காண ஏங்கி நிற்கிறது. என் செவிகள்
சத்தத்தை கேட்க ஆவலாய் அவரையே நோக்கி இருக்கிறது.
அவருடைய தீண்டல்கள் என்னை இதமாக்கினாலும்
போதும் என்ற நிலையில் நான் இல்லையே.

என் மனம் கர்த்தரையே சார்ந்திருக்கிறது. நான் அவருடையவன்.
இன்னல்களெல்லாம் அவரே போக்கிவிடுவார்.
நான் சந்தோஷமாக கர்த்தருக்குள் இருக்கிறேன்.
நான் துக்கத்துடனே இருக்க தேவன் என்னை விடுவதில்லை.
ஜோதி தேவன், நீர் தினந்தோறும் தங்குகின்ற தேவாலயமாக
என் மாமிசமும் மாறுவதாக. ஆகவே அது பரிசுத்தப்படுவதாக.
என் எண்ணங்கள், சிந்தனைகள் தேவனுடையவைகளாய்
இருக்கட்டும். இயேசுவே, உம்முடைய வழிகளில் நான் செல்ல
என்னில் உம் சத்தியம் நிறைந்திருப்பதாக.

காலம் பொல்லாதது. நேரம் அரிது மிகுந்துள்ளது. நானோ
உம்மிலே நிலைத்திருந்து உம் ஜீவ கனியை புசித்திட
எனக்கு உதவி செய்திடும்.

அன்பான தேவனே, நான் என்பது என்னில் மறைந்துபோவதாக.
இயேசு என்னும் பரிசுத்தம் என்னை அலங்கரிக்க கடவதாக.
பொல்லாப்பின் அரசன் எய்யும் எல்லா அஸ்திரங்களையும்
நீதி என்னும் மார்க்கவசத்தினால் விலகுவதாக.

நான் என்பது எனக்கல்ல. இயேசுவே உமக்காகட்டும்.
என் நியதி ஒன்றுமில்லை. பிறந்தேன் ஒருநாள், மறிப்பேன்
வேறொரு நாளில். ஆனால் என் ஆவியில் ஜீவன் இருந்திட
இயேசுவே என்னில் பெருகி நிறைவீராக.
என் சுவாசம் சொல்லும் உம்மை மேன்மையாக்கிடும்,
அதன்படி நான் வாழ்க்கையிலே.
அன்பு தேவனே, நீரே நல்லவர் என்று என் நாவு என்றுமே
பாடட்டும். ஏனெனில் என்னில் பாவம் மலிந்து கிடக்கிறதே.
என் பாவ மாமிசம் தினந்தோறும் மரிக்கட்டும்.
என் ஆவி உம்மிலே வளரட்டும்.
உலகம் யாவும் இயேசுவால் ஆசீர்வதிக்கப் படட்டும்.

DATE 05 01 2001

அழகான ஆண்டவரே,
உம்முடைய இரட்சிப்பினால் எங்களை அலங்கரிப்பவரே
உம்முடைய வார்த்தைகளால் விடுதலையை தருகின்றீரே
இயேசுவே உமக்கே கோடி நன்றிகளை தெரிவிக்கிறேன்
இறைவா, என்னுடைய எழுத்துக்களினால் உம்மை அழகுபடுத்துவேன்
வானம், பூமி இவைகளை அழகாய் படைத்தவர் நீரே...
உம்முடைய அழகை என்னவென்று நான் சொல்லுவேன்?!
பெருமையான உம்முடைய பாதங்களை எப்படி நான் வணங்குவேனோ
இராஜாதி இராஜா, தேவாதி தேவா உம்மை வாழ்த்துகின்றேன்
துதிகளுக்குள் வாசம் செய்பவர் நீர்.. அக்கினியானவர் நீர்
உம்முடைய வழிகாட்டுதலின்படி என்னை நடத்திச் செல்லும்.
இறைவா, இணைமாக்கும் வல்லமையை எனக்குத் தந்திடும்.
வாழ்விலும், தாழ்விலும் என் தேவன் நீரே எனக்கு அடைக்கலம்
எத்தனையோ ஏழைகளுக்கும், கட்டுண்டவர்களுக்கும்
விடுதலையை அளிக்க என்னை நீர் எழுப்பிடும்
இறைவா, என்னை பயன்படுத்தும்.. இதோ அடியேன் உள்ளேன்
உம்முடைய வலக்கரத்தினாலே என்னை தாங்கிக் கொள்ளும்
பெரிய பெரிய அற்புதங்களும், அடையாளங்களும் நடக்கணுமே
தேவனே நான் உமதண்டையில் காத்திருந்து எழும்பணும்
உம்முடைய அக்கினியாய் அதினின்று வெளிப்படும்
அக்கினி ஜுவாலையாய் என்னை நீர் மாற்றிட வேண்டும்.
எதிர்காலம் உமது கையில். அதை உம் நாமத்தில் எதிர்கொள்வேன்
எதற்கும் நான் அஞ்சமாட்டேன். உமக்கே பயந்து நடப்பேன்
மெய்மையான பாதையில் நான் நடந்துச் செல்வேன்
எனக்கு முன்னே உம்முடைய மேகம் கடந்து செல்கிறதே!
என்னுடைய தேவாதி தேவனும் ராஜாதி ராஜனும் நீரே
உம்முடைய அழகான புன்முறுவலை நான் காண வேண்டுமே
பரலோக வாழ்வை இப்பொழுதே தரிசனம் காண வேண்டுமே
இறைவா, உம்முடைய பொக்கிஷங்களை நீர் திறந்திடும்
இரகசியங்களை எனக்கு இப்பொழுதே அறிவிக்கணுமே
என் வாழ்வு உமது கரத்தில் உம் பிள்ளையாய் நானானேன்
நீரே என் மேய்ப்பன்... நீரே என் தெய்வம்... நீர் மாத்திரம் போதும்
எல்லா புகழும் மகிமையும் கனமும் உமக்கே. அல்லேலூயா.

DATE 06 01 2009

என் அன்புள்ள இயேசுவிற்கு,
நான் இங்கு நலம். அதுபோல என் தேவன் நீர் பிதாவின்
வலது பாரிசத்தில் வல்லமையோடே இருக்கிறீர். சந்தோஷம்.
என் அப்பா, எனக்கு உம்மை பார்க்க ஆசையாய் இருக்கிறது.
சீக்கிரத்தில் என்னை பார்க்க வந்திடும். என் ஆயுள் எனக்கு
இப்பொழுதே முடிந்து விட்டால் எவ்வளவு நலமாயிருக்கும்.
அப்பொழுதாவது நானே உம்மை காண வந்திடுவேன்.
தெய்வமே நான் உமது அன்பை 24 மணி நேரமும் அனுபவிக்கணும்
இராஜாதி இராஜா, தேவாதி தேவா கிருபையுள்ளவரே
தேவதூதர்களையாவது என் கண்கள் காணச் செய்திடும்
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே, நான் இன்று சுகமாவேன்
நான் நித்திரை செய்வேன், விழித்துக்கொள்வேன் தாங்குகிறீர் நீர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர் வாக்கு மாறாதவர்
உம் கிருபை மேலானது, உம் அன்பு எப்போதும் குறையாதது
ஆண்டவரே, அன்பே உருவானவரே உமக்கு நன்றி.
தேசங்களையும், உலகத்தையும் கலக்கப் போகிறவன்
சாத்தான் பல்வலியால் நொறுக்கிப்போய் கிடக்கிறேனே
என்னை கண்ணோக்கி பாரும். சுகப்படுத்த திடப்படுத்தும்
தேவாதி தேவனே, அன்பே உருவானவரே ஆறுதலின் தேவனே
அழகானவரே என்னை கைத்தூக்கி எடுத்தவரே
நான் வியாதியால் கிடந்தாலும், சுகமாய் இருந்தாலும்
என் இயேசுவையே நான் சார்ந்திருப்பேன். நான் பிழைத்துக்கொள்வேன்
எந்நாளும் நான் என் தேவனையே சார்ந்திருந்து பற்றிக்கொள்வேன்
எந்நாளும் நான் நிம்மதியாய் உமது நாமத்தில் இருந்திடுவேன்
மகிமையின் தேவனே, என்னை மாற்றிடும் மறுரூபமாக்கிடும்
என் மகிமையான தேவனே. என் மெய்மையான இராஜாவே
மனமிரங்கும். மாறுதலை தந்திடும். வாழ்வை எடுத்துக்கொண்டாலும்
நித்தமும் உம் பாதத்தில் நான் காத்திருப்பேன். தூங்க மாட்டேன்
எனக்காய் இரத்தம் சிந்தி என்னை மீட்ட தேவன் இயேசுவே
உமக்காக நான் என் கண்ணீரை சிந்தி காத்திருப்பேன்.
நீர் வர வேண்டும். நீர் வல்லமையில் வர வேண்டும்.
உம்மை நான் மேகத்தின் மேலே காண வேண்டும்.
ஆண்டவரே, உமக்கு ஸ்தோத்திரம். அல்லேலூயா.

DATE 07/01/2009

மகிமைக்கு பாத்திரரே,

என் மேல் மனதுருகும் கர்த்தாவே. நான் பாக்கியவான்
உம்மை என் தெய்வமாக கொண்டமையால் நான் பாக்கியவான்
நீரே மெய்யான தெய்வம் என்பதனால் நானும் பாக்கியவான்
உம் பிள்ளையாகிய நானும், என்னை தேற்றுபவர்களும் பாக்கியவான்கள்
அப்பா, என் தெய்வமே இந்நாளின் மத்தியில் வாசம் செய்பவரே
ஜெபத்தை கேட்பவரே, பரிசுத்தரே என் பரிகாரியே, என் நேசிப்பவரே
நான் உம்மை தேடுவேன், என் வாழ்நாளெல்லாம் உம்மை தேடுவேன்.
இறைவா, உமது விருப்பங்கள் எனது விருப்பங்களாகட்டும்.
தேவனே, உமது நீதி என்னை வெளிச்சமாக மாற்றட்டும்
உம்முடைய கற்பனைகள் என்னை கன்மலையாக மாற்றட்டும்
உம்முடைய நியாயங்கள் என்னில் நித்தமும் வெளிப்படட்டும்
என் தெய்வமே, என் இயேசுவே, என் இரட்சகரே
உம்மையல்லாமல் எனக்கு யாருமில்லை இவ்வுலகிலே,
நீரே என் அடைக்கலமும், கோட்டையும் என் கேடயமும்.
உம்முடைய நிழலிலே நான் அடைக்கலம் புகுவேன்
உம்முடைய பாதத்தில் நான் அமர்ந்து உம்மை ஆராதிப்பேன்
நீரென் நித்திய கன்மலையாமே! என் நித்தியமான ஆசீர்வாதமே
நீரே என் தேவன்! நீரே என் பெலன்! நீரே என் கோட்டை!
நீரே என் அரண்! நீரே என் வெளிச்சம்! நீரே என் [illegible]!
இறைவா என்னை ஏற்றுக் கொள்ளும், தாங்கிக் கொள்ளும்
பெலப்படுத்தும், தைரியத்தை தந்திடும், [illegible]
யாக்கோபைப் போல ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள செய்யும்
தேவனே என் தேவா, நீரென் மகிமைக்கு [illegible]
உம்மை என்னில் நான் கொண்டிருக்கிறேன், இன்னும்
உம்மை என்னில் வெளிப்படுத்த எனக்கு உதவி செய்யும்
உம்முடைய பரிசுத்தம் எனக்கும் வேண்டும். வல்லமையும் வேண்டும்
ஞானமும், தாழ்மையும் நிறைந்தவளாய் என்னை நீர் மாற்றிடும்
எப்பொழுதும் உம்மையே நான் மகிமைப்படுத்திட செய்யும்
இரக்கமுள்ள இறைவா, கர்த்தாதி கர்த்தா நீர் வாழ்க வாழ்க [illegible]
வல்லமையும், கனமும், மகிமையும் உமக்கே சொந்தம்
நீரே என் தேவன் என்னுடைய தெய்வம், எக்காலமும்
உம்மை நான் போற்றித் துதித்து ஆராதிப்பேன். அல்லேலூயா

DATE 15 01 2009

அப்பா, உம்மை நான் நேசிக்கிறேன். உம்மை விரும்புகிறேன்.
உம்முடைய சத்தத்தை கேட்பதற்காக நான் என் சத்தத்தை உயர்த்துகிறேன்
இறைவா, இன்னும் சீக்கிரத்தில் உம்முடைய தரிசனத்தை எனக்கு
காண்பிக்கப் போவதற்காக உமக்கு கோடி நன்றிகளும், ஸ்தோத்திரமும்.
இயேசுவே, எத்தனை நாட்களாய் நான் காத்திருக்கிறேன் என்று நீர் அறிவீர்
மோசேயோடு அக்கினியால் பேசின தேவன், என்னோடு பேசிடும்
என் அகக்கண்கள் அல்ல, புறமான கண்களே உம்மை பார்க்கச் செய்யு
என் உள்ளான செவி அல்ல, புறமான செவிகளே உம் சத்தத்தை கேட்கட்டு
நம்பிக்கையின் நாயகனே, நன்மைகளின் நல்லவரே
உம் சமூகத்தில் நான் நிற்கின்றேன், முழங்கால்படியிடுகிறேன்,
காத்திருக்கிறேன், கண் விழித்து ஸ்தோத்திரம் செய்கின்றேன்,
கண்மூடி தியானிக்கின்றேன், உறங்குகிறேன், எழுகின்றேன்,
எல்லாமே செய்கின்றேன், இறைவா அதை நீரே அறிவீர்.
உம்மை தெய்வமாய் விரும்புகிறேன் என்று நீரே அறிவீர்.
இறைவா, என் நேரங்களை யாவையும் உம்மிடம் கொடுத்து விட்டேன்
நானல்ல, என்னில் நீரே முழுவதுமாக இருக்கின்றீர்.
மாம்சம் அல்ல, என்னில் ஆவியே என்னை வழிநடத்துகின்றது
இருப்பினும், சில நேரங்களில் மாம்சம் தலைதூக்குகிறதே?!
இறைவா, என் மாம்ச இச்சைகளை என்னை விட்டகற்றிப் போடும்
இறைவா, பிதாவின் சித்தத்தின்படி வாழ என்னை வழிநடத்தும்
இயேசுவே, உம்மை நானே அதிகம் விரும்புகிறேன். நீர் அறிவீர்
என்னை நீர் விரும்புகிறீரோ?! நான் அறியேன்?!
அதை தெரிந்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன். தெரியப்படுத்தும்
பிதாவே, என் மீது எண்ணிலடங்கா அன்பை வைத்திருக்கிறவரே
நான் உமதன்பை, கல்வாரியைக் கொண்டு அறிந்துக்கொண்டேன்
இயேசுவானவரால் உம்முடைய அளவற்ற அன்பை உணர்ந்துக்கொண்டேன்
தெய்வமே, வல்லவரே உம்மை நானிருக்கும் இடத்திலிருந்து
ஆராதித்து, அன்பு கூர்ந்து, கீழ்ப்படிந்து தொழுதுக்கொள்வேன்
தினத்திலும் வேளைதனிலெல்லாம் துதிப்பாடி மகிமை செய்கிறேன்
இறைவா, எல்லாவற்றையும் உமது மகிமைக்காக படைக்கின்றேன்.
எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும். மகிமைப் படுத்தும்.
இறைவா, உம்முடைய நீதியின்படி என்னை உபயோகியும்.
துதி, கனம், மகிமை உமக்கே உரியது. அல்லேலூயா.

DATE 02 02 2009

என் மேய்ப்பரே,

உமக்கு என் காலை நேர ஸ்தோத்திர பலியை செலுத்துகிறேன்.
அல்லேலூயா துதி பாடி, ஆனந்த சத்தத்தோடே உம் சமூகத்திற்கு வருவேன்.
தேவனே என் இராஜனே, நன்மைகள் பல செய்பவரே, தியானித்தே
உம்முடைய நினைவுகளில் நான் தங்கியிருக்க விரும்புகிறேன்.
ஆகவே, உம்மை நோக்கி எப்பொழுதும் ஜெபம் செய்ய வரம் தாருமே!
விண்ணப்பத்தின் ஆவியால் என்னை நிரப்பிடும். பரிசுத்தரே! பரம்பொருளே
கனிவுள்ளவரே, அன்பே உருவானவரே, அதிசயமானவரே
நான் உம்மை நோக்கி காத்திருப்பேன், என்னை வந்து நீர் சந்திப்பீர்
இறைவா, தேசங்கள் - இராஜ்யங்கள் யாவும் இரட்சிக்கப்படவே
இந்திய தேசம் தன்னுடைய பாவங்களை அருவருத்து தள்ளட்டுமே!
இந்திய மனங்கள் உம்முடைய நாமத்தை ஏற்றுக் கொள்ளட்டுமே!
அப்பா, அன்பே உருவான தேவனே, என் வாழ்க்கையை சரிசெய்தீர்!
என் வாழ்க்கையை செம்மைப்படுத்தினீர், எல்லாவற்றிற்காகவும் நன்றி
நன்றி.. நன்றி.. தேவனே என் தேவா இராஜனே என் இராஜா
உமது நீதியின் வலக்கரத்தினாலே என் தாங்கிக் கொள்ளும்.
உம்முடைய சத்திய வசனங்கள் என் இருதயத்தில் தங்கியிருக்கட்டும்
உம்முடைய நீதியுள்ள வார்த்தைகள் என் நாவில் வைக்கப்பட்டிருக்கட்டும்
அப்பனே... உம்முடைய நறுமணம் என் மீது ஊற்றப்பட்டிடும்.
உம்முடைய வாசனை என் மீது வந்து நாளெல்லாம் மணம் தரட்டும்
இறைவா, பரலோக மணத்தை, நறுமணத்தை சுவாசிக்க வேண்டுகிறேன்
துதிகளில் மகிழ்வோனே.. துதியில் வாசம் செய்பவரே.. நன்றி
அதிசயங்களை செய்திடும்... அற்புதங்கள் நடைபெறட்டும்
உமக்காக எழுந்து பிரகாசிக்க என்னை பரிசுத்தப்படுத்திடும்.
அல்லேலூயா துதி பாடி, ஆனந்த சத்தத்தோடே ஆராதிக்க உதவி செய்யும்.
மாம்ச வாழ்வு என்னை விட்டு அகன்று போகட்டும்,
ஆவிக்குரிய அன்பின் நிறைவில் வாழும் வாழ்வை தந்தருளும்.
இரட்சகரே, மீட்பரே என்னை இரட்சித்து உம்மிடம் மீட்டுக்கொள்ளும்
ஆறுதலை தருபவரே, அதிசயம் செய்பவரே, அன்பே உருவானவரே
அள்ள அள்ள குறையாத அன்பும், கிருபையும் கொண்டிருப்பவரே
இந்த பாத்திரத்தை பெரிதாக்கிடும், பாத்திரத்தின் ஓட்டைகளை அடைத்திடும்
இராஜாதி இராஜா தேவாதி தேவா, என் இயேசு கிறிஸ்துவே
நீர் வாழ்க. உம்முடைய நாமம் வாழ்க. அல்லேலூயா. ஆமென்.

DATE 03 02 2009

தூயாதி தூயவரே,

உம்முடைய துதிகளுக்கு நீரே உரியவரானீர்.
உம்முடைய சமூகத்திற்கு நேராக என் கைகளை நான் உயர்த்துகிறேன்.
உம்முடைய பிரசன்னத்திற்கு வேண்டி இரவு பகலாய் முழங்கால்களில் நிற்கிறேன்
மெய்யான தேவனே, உம் நினைவுகள் என்னவென்று நான் அறிவேன்?!
ஒன்றுமே அறியேன்! உம்மை அன்றியும் அன்பு என்னில் இருக்கட்டுமே!?
அதிசயமானவரே, ஆறுதலின் தேவனே, என்மேல் கிருபையாயிரும்
என் பக்கம் ஆயிரமும், வலது பக்கம் பதினாயிரமும் விழுந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன். நீரோ என் தேவனாயிருக்கிறீர்.
என் கண்களால் மாத்திரம் காண்பேன். ஆனாலும் அது என்னை அணுகாது.
அப்பா தகப்பனே உம்மை நான் தொழுகிறேன்.
என்மேல் பிரியமாயிரும், இரக்கமாயிரும், பாசமாயிரும்.
தேவனே என்னோடிருந்து என்னை நீர் வழிநடத்திடும்.
உம்மை நோக்கி நான் கதறுகிறேன். சீக்கிரம் வந்துவிடும்.
என்னுடைய வேதனைகளை எல்லாம் மாற்றி பெலப்படுத்தும்
அன்பினால் மனதுருக்கம் உடையவரே என்னை அதிசயமாய்
என்மேல் நீர் வைத்திருக்கிற அன்பை நான் அறிவேன்.
அன்பின் தகப்பனே, எல்லாவற்றிற்கும் உமக்கு நன்றி சொல்லுவேன்.
இறைவா, என் இரட்சகரே, என் இளமையில் என்னை அழைத்தவரே
என்னை மீட்டு, தேற்றி, அணைத்து, ஆசீர்வதித்து மகிழ்கின்றீர்
இயேசுவே, இராஜாதி இராஜாவே என்னை ஆளுகின்ற மன்னனே
உம்மை என் உள்ளத்தில் நிலைத்திடும் நினைவாய் வைத்துள்ளேன்
அது தொடர்ந்து சந்தோஷமாய் என்னில் தங்கிடச் செய்திடும்.
மகிமையான வல்லமையினால் என்னை நடத்திச் செல்கின்றீர்
[illegible] துணையாய் அன்னையாய் என்னை நடத்தி வருகின்றீர்
இரவும் பகலும் என்னை கண்ணின்மணிபோல பாதுகாக்கின்றீர்
போகும்போதும், வரும்போதும் என்னோடு கூடவே இருக்கின்றீர்
தண்ணீர்கள் என்மேல் புரளுவதில்லை. அக்கினி என்மேல் பற்றுவதில்லை
பொல்லாங்கனின் அம்புகளில் இருந்து என்னை காப்பாற்றுகிறீர்
தீமை ஒன்றும் என்னை தொடாமல் என்னை பரிசுத்தப்படுத்துகின்றீர்
ஆண்டவரே, அன்பே உருவான தேவனே நீர் வாழ்க.
நன்றி. நன்றி. எல்லாவற்றிற்காகவும் உமக்கு நான் நன்றியுள்ளவன்
அப்பா நீர் வாழ்க. உம்மை நான் வாழ்த்துகிறேன். அல்லேலூயா

DATE 04 02 2009

என் ஐயா,

உமக்கு நான் நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன்
இருளின் அதிகாரத்திலிருந்து என்னை பிரித்தெடுத்தீர்
நித்திய வாழ்வை எனக்கு கட்டளையிட்டீர்
பாவ, சாபங்களை என்னைவிட்டு முற்றிலும் அகற்றினீர்
நீரே எனக்காக யாவற்றையும் அமைத்து தீர்த்தீர்
இறைவா உம்முடைய சமூகத்தில் என்னை வைத்துக்கொண்டீர்
என்னை உமது வலக்கரத்தினால் தாங்கி பிடித்தீர்
இராஜாதி இராஜனே, அன்பே என் இரட்சகரே சகாயரானவரே
உம்மைப் போல என்னை நீர் நேசிக்கின்றீர்
தினந்தோறும் உம் வார்த்தைகளால் என்னை நடத்துகின்றீர்
காலைதோறும் உமது புதிய கிருபையால் காத்துக்கொள்கின்றீர்
தூயாதி தூயவரே, துதிக்கு பாத்திரரே, நீர் வாழ்கவென்பேன்
உமது கைகளின் பிடியில் என்னை தூக்கி நிறுத்திடும்
அதிசயரே, சகாயரானவரே என் கண்களை காணச்செய்தீரே
நீர் வாழ்க இராஜா, உமது நாமம் மகிமைப்படுவதாக.
ஆண்டவரே, உமக்கு பிரியமான பிள்ளையாக நான் இருக்கனும்
உமக்கு பயந்து, உம்மை பணிந்து நாளும்மை தொழுதிடுவேன்
அப்பனே நான் உம்மை ஆராதிப்பேன், ஆசீர்வதிப்பேன்
உமது அன்பை அதிகமாக நான் பெற்றுக்கொள்ளுவேன்
நல்ல மேய்ப்பர் இயேசு, நீரென்னை தேடி வந்தீரே
என் வீட்டு கதவை தட்டுகிறீர், நானோ பாக்கியவான்!
என் பெயர் சொல்லி என்னை அழைக்கின்றீர்
என் பாத்திரத்தை நிரம்ப வழியச் செய்கின்றீர்
காலமும் நேரமும் உமது கரத்தில் நீர் கொண்டிருக்கின்றீர்
தலைமுறை தலைமுறையாய் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறீர்
அதிசயமானவரே உம்மை நான் ஆராதிக்கின்றேன்
நான் எங்கே நின்றாலும் உம்மை ஆராதிக்க முயற்சி செய்வேன்
இருளின் அதிகாரம் என்னை ஒன்றும் செய்யவே முடியாது
நீரென்னை வெளிச்சத்தின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்
தேவனே, நீர் வாழ்க. உமது நாமம் உயர்த்தப்படுவதாக
எல்லாவற்றிற்காகவும் உமக்கு நான் நன்றி சொல்லுவேன்
ஆமென். அல்லேலூயா. அன்பே என் நேசரே நீர் வாழ்க.

DATE 05 02 2001

மகிமையின் இராஜாவே,

உம்முடைய நிழலில் நான் அமர்ந்துக் கொள்வேன்.
இளைப்பாறுதலை நிறைவாய் கொடுக்க வல்லவர்.
உம்முடைய ஒளியில் நான் வாழ்ந்துக் கொள்வேன்.
தங்கிட எனக்கொரு சரியான இடம் நீர் தானே.
உம்முடைய கரங்களில் நான் தவழ ஆசைப்படுகிறேன்.
என்னை சிறு குழந்தையாக நீர் பாவிக்கின்றீர்.
உம்முடைய செட்டைகளின் கீழ் எனக்கு பாதுகாப்பு உண்டு
என்னை பாதுகாக்கும் வல்லமை உம்மிடம் மட்டும் தான் உள்ளது.
உம்முடைய நேசத்தினால் எனக்கு தினம் தினம் இரட்சிப்பு உண்டு.
என்னை உமது நேசத்தால் சிநேகிதனே என்று அழைத்தீர்.
உம்முடைய வார்த்தைகளில் என்னையும் பேர் சொல்லி அழைத்தீர்
உமது வார்த்தையின் அதிகாரத்தை எனக்கும் நீர் கொடுத்தீர்.
உம்முடைய ஊழியத்தில் என்னை நீர் நிறுத்தி பழக்குவிக்கின்றீர்
என்னை பரிசுத்தப்படுத்தி உமக்காய் நிற்க வைக்கின்றீர்
உம்முடைய ராஜ்யத்தில் எனக்கும் ஓரிடம் தந்தீர்
என்னை தூய்மைப்படுத்தி சுப்புரவாக்கும் இயேசுவே
உம்முடைய நாமத்தை நான் ஓயாமல் உயர்த்திப் போற்றுவேன்
இறைவா என் நாமத்தை நான் தாழ்த்திடுவேன்
உம்முடைய கிருபையால் நான் நிலைநிற்கின்றேன்
இயேசுவே நீரே என் வழி, சத்தியம், ஜீவனாம்.
உம்முடைய மகிமையில் என்னை சேர்த்துக்கொள்ளும்
அப்பா, உம்மை எப்பொழுதும் ஆராதிக்க உதவி செய்யும்
உம்முடைய சிட்சையினால் என்னை சிட்சியும்
என்னை புடமிடப்பட்ட தங்கமாக நீர் மாற்றிடும்
உம்முடைய தெளிவான ஞானத்தினால் என்னை நிரப்பிடும்
இயேசுவே உம்மை அறியும் அறிவு எனக்கும் வேண்டும்.
உம்முடைய சத்திய வசனங்களால் என்னை நிரப்பிடும்
இராஜாவே நீதியின் பாதை நடக்க கிருபை செய்யும்.
உம்முடைய பாதைகளெல்லாம் நெய்யாய் பொழிகின்றது
இம்மானுவேல் என்னோடு கூட இருப்பவரே
உம்மை நான் வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.
அல்லேலூயா துதிப்பாடி ஆனந்தம் கொள்ளுகிறேன்.

DATE 07 02 2001

வல்லமையின் ஆவியானவரே.

மெய்யான தேவனே இன்பத்தை தருபவரே
பொய்யானவைகளை விட்டு அகற்றி வெற்றி சிறக்கச்செய்பவரே
உமக்கு என் காலை நேர ஆராதனை பலிகளை ஏறெடுக்கிறேன்!
உமக்கே என் துதி கன மகிமையெல்லாவற்றையும் படைக்கிறேன்!

தூய்மையே, துன்பத்தை இன்பமாக மாற்றுகிறவரே
தாய்மையை எங்கள் மீது காட்டி அன்பு செய்பவரே
உமக்கு என் மனமார வாழ்த்துக்கள் என் போற்றுதல்கள்
உமக்கே என் நன்றிகளையும், நமஸ்காரங்களையும் தருகிறேன்.

மனம் மாற நீர் ஒரு சாதாரண மானுடர் அல்லவே?!
துணையுடன் என்னை நடத்தி, வாக்கை செய்து முடிப்பவர்
உமக்கு என் இரு கைகளையும் உயர்த்தி அல்லேலூயா பாடுவேன்
உமக்கே என் ஜீவனையும் ஜீவபலியாக கொடுத்திடுவேன்.

அப்பா, நீர் என் தெய்வம் நீரே என் தேவன்
இராஜாதி இராஜன், கர்த்தாதி கர்த்தர்
உமக்கு என் தலையை உயர்த்தி கண்ணீரால் நன்றி பாடுவேன்
உமக்கே என்னை விலையாக இயேசுவுக்கென்றாய் கொடுத்திடுவேன்

ஆண்டவரே, எனக்காக நீர் சத்துருவை ஜெயித்தீர்
நாளும் ஜெயிக்க எனக்கு கிருபை செய்தீர்
உமக்கு என்னை நான் கொடுத்து பானபலியாக்குவேன்
உமக்கே என்னை போஜனபலியாக ஒப்புக்கொடுப்பேன்

அதிசயரே. அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
அக்கினியாரே. மேகஸ்தம்பமே என்மீது நீர் வாரும்.
உமக்கு தேவையான சிறந்ததை என் கையிலிருந்து வாங்கிக்கொள்ளும்
உம்மிடம் உள்ள சிறந்த பரிசை எனக்கு நீர் இன்று தந்திடும்

போதகரே, வேத கல்வியால் என்னை வளர்த்து விடும்
சத்திய தேவனே, என்னை சத்தியத்தினால் நடத்திச் செல்லும்
அப்பா, என் உள்ளம் முழுவதும் நீரே நிறைந்திருக்கின்றீர்
அப்பா, என் பலவீனத்தில் உமது பலமே போதுமானதே!!

மகிமையான தேவனே, மனதுக்கும் இராஜனே
நீர் வாழ்க, நீரே வாழ்க, நீர் மாத்திரம் போதும்
உம் அன்பே எனக்கு வேண்டும். உம் சுதந்திரம் நான் அறியணும்
உலகம் உம் கையில். நானும் அதில் ஒரு துளி. நீர் வல்லவர்.

DATE 08 02 2009

மேலான நாமத்தை உடையவரே,
உம்முடைய கரங்களில் இன்னும் காத்திருக்க விரும்புகிறேன்.
ஏனெனில் உம்மிடத்தில் எனக்கு இளைப்பாறுதல் உண்டு.
அன்பரே, என் மீட்பரே உம்மை நான் ஆதாயமாக்கிக் கொண்டேன்.
இனி எனக்கு பயமில்லை. சத்துருவை எதிர்க்க துணிவுண்டு
தயக்கமில்லை. யாவருக்கும் முன்பாக உமக்கு ஊழியம் செய்ய
வாழ்வுண்டு, உம் வசனம் உண்டு, ஜீவனுண்டு, நித்தியமும் உண்டு
இராஜா எனக்கு நீருண்டு. என் இருதயத்தில் உமக்கு இடமுண்டு
பாவம் என்னருகில் நின்று என்னை வஞ்சிக்க காத்திருக்கிறது
மோசம் போகாத படி என்னை உமது வசனங்கள் காத்துக்கொள்ளும்
சத்துருவை நீர் ஜெயித்தீர். சிலுவையில் அதை நிறைவேற்றினீர்
வல்லமைகளும், அதிகாரங்களும் உமக்கு அடிபணிந்தனவே!
சிங்காசனங்களும், சேனைகளும் உமக்கு பயந்திருக்கின்றனவே!
இயேசுவே உமது இரத்தம் எவ்வளவு விலையேறப்பெற்றது?
உமது இரத்தத்தால் எனக்கும், எல்லாருக்கும் ஜெயத்தைத் தந்தீர்
ஆண்டவர் இயேசுவின் நாமத்தினால் உலகம் முழுமைக்கும் இரட்சிப்பு வந்ததே?
ஆதியானவரே, அன்பே உயர்வான தேவனே நீர் வாழ்க
உம்முடைய கிருபையினால் நான் வாழ்கிறேன். நிலையுண்டேன்
நீர் மாத்திரம் வல்லவரும், நல்லவரும், வாக்கு மாறாதவரானீர்
சகலத்தை ஆள்பவர் என் இயேசு, என்னை இரட்சித்தார்
அகிலம் முழுமைக்கும் என்னை இராஜாவாகவும், ஆசாரியனாகவும்
அபிஷேகித்து அவருடைய இராஜ்யத்தின் மந்திரியாக்கினார்.
அழகின் தேவனே, அதிசயத்தின் கர்த்தரே, என் தேவனே
நீர் ஆபிரகாமின் தேவன் - என் தேவன். ஈசாக்கின் தேவன் - என் தேவன்
நீர் யாக்கோபின் தேவன் - என் தேவன். யோசேப்பின் தேவன் - என் தேவன்
நீர் பெரியவர். உம்முடைய இராஜ்யம் வருவதாக
பூமி முழுமையும் மகிமை-ஸ்தோத்திரத்தால் நிறைவு பெறுவதாக
எல்லா ஜனங்களும் உம்முடைய நாமத்தை தொழுது கொள்வார்களாக
தேவாதி தேவன் நீர் மாத்திரம் சிறந்தவர் என்பேன்
என் நாவு முழுவதும் உம்மை உயர்த்தும் துதியினால் நிறைவதாக
அகிலம் முழுமையும் உம்முடைய கீர்த்தியின் பரவி மகிமைபெறுவதாக
துதியும் கனமும் மகிமையெல்லாம் உமக்கே உரியதாகட்டும்
மீட்பர் இயேசுவின் நாமத்தின் அதிகாரத்தில் அல்லேலூயா. ஆமென்

DATE 09.02.2009

தூய்மையானவரே.

என்னை இன்று மெய்மை பக்தி கூப்புரவாக்கினீர்
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் என்னை உயர்த்தும்

உம்மை என் எல்லாவற்றிலும் உயர்த்தி மகிழ்வேன்
இரட்சகரே, ஆவியானவரே அன்பே மெய்யான தேவனே

உம்முடைய தெய்வீக பிரகாரங்களில் என்னை அனுமதியும்
தரிசனங்கள் தந்திடும். அவைகளை பகுத்தறியச் செய்திடும்

பிசாசுகளை துரத்தும் அதிகாரத்தை எனக்கு தந்திடும்
தேவாதி தேவனே, தூயாதி தூயவரே நீர் வாழ்க வாழ்கவென்பேன்

என்னை ஆற்றித் தேற்றி அரவணைத்து காப்பவர் நீர்
நன்மையும் தீமையும் எனக்கு முன்னே. நன்மையை தேர்ந்தெடுப்பேன்

இன்பமும் துன்பமும் என் கண்கள் எதிரே
இன்பத்தை நான் அறிந்துக்கொண்டேன். உம் வழியே அது என்பேன்

இராஜ்யமும், வல்லமையும் உமக்கே சொந்தம்
எங்கள் எல்லோரையும் நீர் உம்மிடமாக சேர்த்துக்கொள்வீர்!

எல்லாவற்றிலும் மேலானவரே. நீரே என் போதுமானவரே
என் புகலிடம், நான் தங்கும் அடைக்கலம், என் கோட்டையுமாமே!

உம்மை நான் ஆதாயமாக்கிக்கொண்டேன்.
இவ்வுலகின் எல்லாவற்றையும் இழப்பென உதறிவிட்டேன்!

நீரே என் வழிகாட்டி, நீரே என் திசைக்காட்டி
என் வாழ்க்கையின் திருப்புமுனை நீர் மாத்திரமே!

இறைவா உம் நாமம் வாழ்க. உம் சித்தம் ஜெயம்
உம் அடியான் உமக்காக காத்து கிடக்கின்றேன்

உம் முகம் காட்டும். உம் மகிமையையாவது எனக்கு காட்டும்
நீரே என் பாக்கியம். நீரே என் மெய்யான சுதந்திரம்

எல்லாவற்றையும் உதறிவிட்டேன். அகந்தையை அகற்றிவிட்டேன்
நீரே நித்தியம் என்று இப்போது நான் அறிந்துக்கொண்டேன்

என் வாழ்வின் ஒளி நீரே, என் வெளிச்சமும் நீர் தேவரே
இயேசையா, உம்மைத்தானே நான் உயர்த்துகின்றேன்

உம்மை உயர்த்தி உயர்த்தி துதிக்கும் போது எத்தனை இன்பம்
உம்மை போற்றிப்பாடும்போது எவ்வளவு மகிழ்ச்சி!!

எல்லாம் உமக்கு கீழ்ப்படிகின்றன. நானும் உமது அடியான்.
என் ஸ்தோத்திர பலிகளை ஏற்று பாடும். அல்லேலூயா. ஆமென்

DATE 10 02 2009

மகிமைக்கு சொந்தக்காரரே.

எல்லாவற்றிலும் சிறந்தவரே, எல்லாரிலும் மேலானவரே
நீர் வாழ்க உமது நாமம் மட்டுமே போற்றப்படுவதாக.
உன்னைத் தவிர்த்து உமது ஆவியை என்மீது பொழிந்திடும்
பரலோகத்திலிருந்து மன்னாவை எங்களுக்கு கொடுத்திடும்
இறைவா, உமக்காக மீண்டும் பிரகாசிக்க கிருபை செய்யும்
வல்லமையும், மகிமையும் உமக்கே என்றும் உரித்தாகட்டும்
எல்லாவற்றிலும் நிறைவானவரே சிறந்தவர், பெரியவரென்பேன்
நீர் மாத்திரம் எனக்கு எல்லாவற்றிலும் போதுமானவர்.

அகிலத்தை படைத்தவர், வார்த்தையால் வானத்தை விரித்தீர்
சாயலினால் மனிதனை உமது சாயலாக படைத்தீர்
ஏதேன் தோட்டத்திலே அவனை வைத்து அழகு பார்த்தீர்
எங்கள் பாவங்களையெல்லாம் மன்னித்து மறந்தீர்!
இயேசுவே, உம் கிருபை எல்லாவற்றை காட்டிலும் மேலானதே
இயேசு தெய்வமே, உம் அன்பு அனைத்தையும் காட்டிலும் பெரிதானதே
இராஜா, உம் வல்லமைகள் எல்லாம் எவ்வளவு அதிசயமானவைகள்?!
உமது இரக்கங்களுக்கு முடிவில்லை. உம் அன்பிற்கு அளவில்லை.

நீர் மாத்திரம் எனக்கு போதும். உம் கிருபை மாத்திரம் போதும்
என்னை பெலப்படுத்தும், திடன்கொள்ளச்செய்யும்
எங்கே போனாலும் கையில் உம்முடையால் தந்து வருவேன்
பிள்ளை தன் தாயை தேடி அழுவது போல நான் உம்மிடம் வருவேனே
ஆண்டவரே, உம்மை எனக்கு நிறைய பிடிக்கும்
என்னை உமக்கு பிடிக்குமோ என்று நான் அறியேன்!?
இறைவா என்னோடு முகமுகமாய் பேசுங்க!
நான் உமக்கு பிரியமானவன் என்று எனக்கு சொல்லுங்க!!

காற்றையும் கடலையும் அதட்டின அற்புத வார்த்தைகள்
என் வாயின் வழியே வெளிவந்து உம் நாமம் மகிமையடையுமே
கிருபை வெளிச்சமாக, இனித்த இதயத்தை செம்மையாக்கின
உமது வார்த்தைகள் என் வாயிலிருந்து வெளிவருமே!
ஆராதனை, துதி கன மகிமையெல்லாம் உமக்கு செலுத்த
நித்தமே என் இதயத்தே, நித்தமே என் இறைவன்
நித்தமே என் உறவு, என் ஜோதி என் கிளை, என் தேவத்துவ தேவன்!!
தேவா... தேவா... இயேசு நீர் மாத்திரம் தானே அல்லேலூயா.

DATE 12.02.2009

மகிமையின் தேவனே,

உம்மை என் முழு உள்ளத்தோடு ஆராதிக்கின்றேன்
என் ஆத்துமா, ஆவி, சரீரம் முழுவதும் உமக்கு தருகிறேன்
இறைவா, ஒரு வார்த்தை சொல்லுங்க நான் வாழ்வேன்
இயேசுவே ஒரு பார்வை பாருங்க நான் சுகமடைவேன்
என் மூச்சும், பேச்சும் உமக்காகவே இருக்கின்றது.
உலக ஆசைகள் என்னைவிட்டு முற்றிலும் நீங்கிற்று.
ஒரே ஆசை - அது உம்மை நான் கண்டடைவதே.
இறைவா எனக்கு உம்மை வெளிப்படுத்தும்!!

நீர் நல்லவர் நீரே வல்லவர் என்று அறிவேன்
உம் வார்த்தைகளால் இவ்வுலகமும் நாங்களும் கண்டோம்.
உம் வசனங்களுக்கு எவ்வளவு வல்லமை உண்டென்று அறிந்தோம்
ஆண்டவரே, அன்பே உருவே நீர் வாழ்கவென்பேன்
ஆராதனை. அகிலம் முழுமைக்கும் நீரே தெய்வம்
ஆவியாய் இருக்கிற பரிசுத்த பரம பிதாவும் நீரே
யெகோவா தேவனாம் நீர் இருக்கிறவராகவே இருக்கிறீர்
ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீற்றிருக்கிறவரே நீர் வாழ்க
உம் நாமம் வாழ்க. உம் அரசு இப்பூமியில் வருவதாக
ராஜாதி ராஜனே, தேவாதி தேவனே நீர் வாழ்க
என் இருதயம் உம்மை வாழ்த்துகின்றது
என் நினைவுகள் உம்மைச் சுற்றியே இருக்கின்றன.
நானும் என் வீட்டாரும் உம்மையே சேவிக்கின்றோம்
பரதேசியாம் அடியேனுக்கு பரலோகத்தை தந்திடும்
சுதந்திரமான உம்மை என் சுகதேவனாக மாற்றிடுவேன்
ஆரோக்கியம் தந்திடும். அன்பு கூர்ந்திடும். நீரே வாழ்க.
அள்ள அள்ள குறையாத ஆவியை உடையவரே
என்மீது பெருமழையாய் ஆவியை பொழிந்தருளும்
அக்கினியும், மேகஸ்தம்பமுமானவரே என் தேவனே
என்மீது வந்திறங்கிடும். நிரப்பிடும். நிரந்தரமாக்கிடும்
அன்பே, பரனே அகிலமாண்டவரே நீர் வாழ்க வாழ்க
நித்திய காலமாய் உம்மையே நான் சேவிப்பேன்
என் எழுத்துகளில் உம்மை நான் அன்பு கூறுவேன்.
என் எல்லாவற்றிலும் உம்மை நான் மகிமைப்படுத்துவேன்.

DATE 14 02 2009

மெய்யானவரே

உம்முடைய இரக்கங்களுக்காக நானும்மை ஸ்தோத்தரிக்கின்றேன்
நான் தரித்திரனாக இருந்தாலும் உமக்குள் நான் ஐசுவரியவான்
நான் பெலவீனனாக இருந்தாலும் இயேசுவே உமக்குள் நான் பெலவான்

உம்முடைய கிருபைகளுக்காக நானும்மை நமஸ்கரிக்கின்றேன்
நான் ஒன்றுமில்லாதவனாக இருந்தாலும் உமக்குள் எல்லாம் உடையவனானேன்
நான் மாம்சமாக இருந்தாலும் இயேசுவே உமக்குள் நான் ஆவியாயிருக்கிறேன்

உம்முடைய நன்மைகளுக்காக நானும்மை ஆராதிக்கின்றேன்
நான் கட்டப்பட்டிருந்தாலும் உமக்குள் சுதந்திரமாயிருக்கிறேன்
நான் சிறியவனாக இருந்தாலும் இயேசுவே உமக்குள் நான் பெரியவனானேன்

உம்முடைய அற்புதங்களுக்காக நானும்மை அன்பு கூருகின்றேன்
நான் தாழ்ந்திருந்தாலும் உமக்குள் உயர்ந்திருக்கிறேன்
நான் வீழ்ந்து போனாலும் இயேசுவே உம்மால் நான் எழுந்திருக்கிறேன்

உம்முடைய அதிசயங்களுக்காக நானும்மை போற்றுகிறேன்
நான் நெருக்கத்தில் இருந்தாலும் உமக்குள் விடுதலையாக்கப்பட்டேன்
நான் பள்ளத்தாக்கில் இருந்தாலும் இயேசுவே நீரெனக்கு தண்ணீர் தருகிறீர்

உம்முடைய காருணியத்திற்காக நானும்மை வாழ்த்துகிறேன்
நான் கவலையோடு இருந்தாலும் உமக்குள் மகிழ்ந்திருக்கிறேன்
நான் கண்ணீரோடு வாழ்ந்தாலும் இயேசுவே உமக்குள் களிப்போடு இருக்கிறேன்

உம்முடைய மகிமைக்காக நானும்மை கனப்படுத்துகிறேன்
நான் கலக்கத்தோடு இருந்தாலும் உமக்குள் திடமுள்ளவனானேன்
நான் வியாதி வலியாலே இருந்தாலும் இயேசுவே உம்மால் சுகமானேன்

உம்முடைய அன்பிற்காக நானும்மை அன்பு செய்கின்றேன்
நான் வாடிப்போனாலும் உமக்குள் மீண்டும் மலர்கின்றேன்
நான் அழிந்து போகிறவனானாலும் இயேசுவே உமக்குள் ஜீவனைப் பெற்றேன்

உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்திற்காக நன்றி கூறுகிறேன்
நான் துன்மார்க்கனாக இருந்தாலும் உம்மாலே நீதிமானாக்கப்பட்டேன்
நான் செல்லாதவனாக இருந்தாலும் இயேசுவே உம்மாலே இரட்சிக்கப்பட்டேன்

உம்முடைய எண்ணிமுடியாத ஈவுக்காக உம்மை உயர்த்துகிறேன்
நான் தீமையையே செய்பவனாக இருந்தாலும் உமக்குள் நன்மை செய்கிறேன்
நான் வேதனையை அடைந்தாலும் இயேசுவே உமக்குள் மகிமையடைகிறேன்

உம்முடைய வல்லமைகளுக்காக வாழ்த்தித் துதிக்கிறேன்
ஆராதனை அல்லேலூயா, ஆராதனை, அல்லேலூயா நீர் வாழ்க.

15 02 2009

பரமநாதா,

நீர் வரும் நாளை நோக்கி ஆவலோடு காத்திருக்கிறேன்
மேகங்கள் நடுவிலே மணவாளனாக வரப்போகிறவரே
மணவாட்டியாக உமக்கெனவே நான் நோக்கியிருக்கின்றேன்
வாழ்வின் எல்லாநிலைகளிலும் உம்முடைய ஆசீர்வாதம் வேண்டும்
மணவாட்டியாக எழும்பிவர பரிசுத்தமுள்ளவளாக்கிடும்
தேவனே என் இராஜனே, அப்பனே அன்பே பிதாவே
உம்முடைய நன்மைகளுக்காக உம்மை நான் ஸ்தோத்தரிக்கிறேன்
இராஜாதி இராஜா, தேவாதி தேவா நீரே வாழ்கவென்பேன்
சத்துருவை ஜெயிக்க அதிகாரத்தை நீரெனக்கு தந்திடும்
எதிரியை அழிக்க உம்முடைய பெலத்தை எனக்குத் தந்திடும்
சோதனைக்காரனை வெற்றிக்கொள்ள உம் வார்த்தைகளை
எனக்கு கொடுத்து, அதனை பட்டயமாக்கிக் கொள்ளச் செய்திடும்
கொலை பாதகனை கொன்று போட்டுவிட உதவி செய்யும்
தேவனே, தள்ளிவிடப்பட்ட தேவதூதர்களை அடையாளங்கொள்ள
செய்து, அதனை சரியாய் பகுத்தறிய உதவிசெய்திடும்.
ஆவிகளை பகுத்தறியும் அறிவை நீரெனக்கு கொடுத்திடும்
பிசாசுகளை துரத்திட எனக்கு அதிகாரத்தை தந்திடும்
தேவனே, உம்மைப்போல விசுவாசத்தை அருளிச்செய்யும்
அன்பே உருவானவரே, ஆராதனைக்குரியவரே
அதிசயமானவரே, அற்புதங்கள் பல செய்பவரே
நீர் வாழ்க. உம் நாமம் உயர்த்தப்படுவதாக!
எல்லாவற்றிலும் உம்மை நான் உயர்த்தி மகிழ்கிறேன்
இறைவா, எனக்கு நீர் வாக்களித்துள்ளீர்!!!.
உம்முடைய தீர்க்கதரிசியின் மூலமாக பேசியிருக்கிறீர் !!!
பரலோகத்தையும், பாதாளத்தையும் காட்டி
அதின் மூலமாக செய்தியை எனக்கு அருளப்போகிறீர்.
தேவனே, என் தேவா நீரே என் அடைக்கலம்
நான் உம்மை நேசிக்கின்றேன்! உம்மையே நேசிப்பேன்
என்னோடு கூடவே நடந்து வருகிறீர், பாவம் போக்கிறீர்?!!
அன்பரே, எனக்கு ஞானத்தை தந்து விளக்கிடும்!
ஞானமானவர் யார்? ஞானமே நீ எங்கே?!!
தேவனோடு நீ உலாவுகிறாயோ?! ஆமென். அல்லேலூயா!!

DATE 18 07 2007

தேவா,
நான் எழுதும்
ஜெபத்திற்கு
பதில் தந்து
விடுதலையும் தந்து
வேண்டியவைகள் யாவற்றையும் தந்து
இந்த இனிய உலகை
உமதாக்கிக் கொள்ள
இயேசு என்ற நாமம், உலகை தமதாக்கிக் கொள்ள
மனித சக்திகள் உமது வசனத்தின் படி நடக்க
வேத சத்தியங்கள் புரிந்து கொள்ள
ஜீவனின் அதிபதி உம்மை அடைய
ஆத்துமாக்கள் இளைப்பாறுதல் பெற
சரீரம் தூய்மை பெற
ஆவி பெலனடைய
சாத்தானின் சகல அதிகாரங்களும் அழிந்திட
நோயுடையோர் சுகமடைய
வேதனையுடையோர் சமாதானம் பெற்றிட
சோதனைகளை ஜெயம் கொள்ள
மந்திர தந்திர கட்டுகள் அவிழ்ந்திட
உலக ஆசைகள் அகன்றிட
இயேசுவே நீர் வந்து ஜனங்களை மீட்டு
அடிமைத்தனத்திலிருந்து அவர்களை
இரட்சித்து
ஜீவ கனிகளை புசிக்கக் கொடுத்து
பசுமையான மேய்ச்சலை காண
யாவற்றிற்கும் மேலான அன்பு என்று
அழைக்கப்படும் தேவ அன்பு எல்லாரிலும்
பெருகிட
உன்னத தேவனே நீர் ஆசீர்வதியும்.
மகிமையின் ராஜாவே ஜீவ கிரீடம் தந்தருளும்.

DATE 18 07 2007

இயேசுவே,

எங்களை ஆளச் சொன்னவரே.

எங்களிடத்தில் அன்பானவரே,

உம்மைப் போற்ற வார்த்தைகளைத் தேடியும் போதவில்லை.

ஏவாளை சோதித்த சாத்தான்

ஏன் இந்த உலகத்தையும் சோதிக்கின்றான்?

எத்தனை எத்தனை இழப்புகள்!

எத்தனை எத்தனை பேரிழப்புகள்!

எத்தனை எத்தனை இயற்கை சீற்றங்கள்!

சேதங்கள், தவிப்புகள், ஓலங்கள், இன்னல்கள்

காண்கின்ற தேவன் நீர் காணமாட்டீரோ ?!

காணாத பரலோகத்தான் உம்மையல்லவோ

நம்பிக் கொண்டிருக்கிறோம்.

தினந்தோறும் காக்கா. குருவிகளுக்கு ஆகாரம் தரும் நீர்

தேசத்தின் ஜனங்களுக்கும் கொஞ்சம் கொடுத்திடுமே!

பசியால் வயறு வாடி, எலும்பொடு அது ஒட்டி நிற்கும்

காட்சியை, கடவுள் நீர் காணமாட்டீரோ!?

போதும். தேசத்தின் மீது மழையைக் கொடும்.

விவசாய நிலத்திலே தானியங்கள் விளையட்டும்.

தரிசு நிலத்திலே புல், பூண்டு முளையட்டும்.

ஜனங்கள் ஆகாரத்தினால் திருப்தியாகட்டும்.

உம்மாலேயன்றி ஒரு அணுவும் அசையாது.

அசைவாடும் ஆண்டவரே, இந்த அகிலமே ஆளும்,

பாவம் நிறைந்த இந்த பூமியை

பரிசுத்தமாக்கிடும்!

சாபம் பெற்ற இவ்வுலகை

சமாதானம் பெறச் செய்யும்!

கோபம் கொண்டும் சாத்தானை

காலினால் மிதித்திடும்!

நீர் ஜீவனுள்ளவர், அதனாலோ என் ஜீவனும்

உம் பெயரைக் கேட்டால் துள்ளுகிறதோ?!

உலகை ஆசீர்வதியும்.

ஜீவநதியால் நிரப்பிடும்.

DATE 18 07 2007

இரட்சகரே,

உம்மையன்றி யாரைப் போற்றுவேன்?
அல்லேலூயா கூறும் போது நீர் மகிழ்கின்றீர்!
ஆர்ப்பரிக்கும் போது விடுதலை தருகின்றீர்!
நீர் தரும் திராட்சரசம் அற்புதமானது!
நீர் தரும் விடுதலை நீடித்தது!
தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடினாலும்
கர்த்தரே உம்மையே நான் கை தட்டி ஓசை எழுப்பி
சந்தோஷமாய் ஆடுவேன்.
ஜலத்தை பிரித்து ஆகாயத்திலும் பூமியிலும் வைத்த நீர்
வறட்சியான நிலத்திற்கு தரமாட்டீரோ?
கேட்கின்றோம் தாருங்கள்!?
தட்டுகின்றோம் திறந்துவாரும்!
தண்ணீரில்லா தேசத்திலே தண்ணீர் கொடுக்கும் தேவா
வெந்நீர் கேட்கும் உலகத்திலே யாது தருவீர் கடவுளே!?
நீர் தரும் ஜீவ தண்ணீர் எங்கேயும் பாய வேண்டும்
சமாரியா தாண்டி ஆகாயம் தாண்டி
பிரபஞ்சமும் போக வேண்டுமே!
மாசுபட்ட தேசத்திலே காசு கொடுத்தாலும் தண்ணீரில்லை
வேசமான உள்ளத்திலே மோசமான எண்ணங்கள்
இயேசுவே, தண்ணீர் தண்ணீர் தண்ணீர்
நீர் தர வேண்டுமே!
நோவாவிடம் செய்த உடன்படிக்கையை
நீர் நினைவு கூற வேண்டுமே!
ஜலத்தினால் இவ்வுலகை நீர் அழிக்காதிருக்க வேண்டுமே!
வானவில்லை நான் பார்த்து நாளாகிப் போனதே!
இயேசுவே, உம் அடையாளத்தை
வானில் தோன்றச் செய்யுமே!
காப்பாற்றும் இவ்வுலகை ஜலத்திலிருந்து
போற்றுமே இவ்வுலகம் உம்மை மெய்மறந்து.
நினைத்துப் பார்த்து
இவ்வுலக தேசத்தை ஆசீர்வதியும்.

DATE 18 07 2007

பிதாவே,

காலூன்றி நிற்கும் வயதில் படித்துக்கொண்டிருக்கும்,
என்னையும் என்னைப் போன்றோரையும்
வேரூன்றி நிற்க செய்திடும்.
வழி தெரியாத வழிப்போக்கன் நானே
விழியிலே வெளிச்சத்தை கொடுத்திடும்.
ஆடத்தெரியாத ஓட்டப்பந்தய வீரனான என்னை
பாடச்சொல்லி ஆடச்சொன்ன இவ்வுலகை
வேடனாக எண்ணி என்னை பறக்கச்செய்திடும்.
கூச்சப்பார்வை கொண்டிருக்கும் கொங்கை வேந்தன் நானே
அச்சமின்றி மிச்சத்தையும் முடிக்க வைத்திடும்.
வாடித்தெரியாத வாலிபனாய் என்னைப்போன்றோரை
தோழனாக இயேசுவே எங்களுடன் இருந்து
ஆழமான வார்த்தைகளால் வாழ வைத்திடும்.
ஞானமற்ற வாழ்விலே வீணராய் வாழ்வோரை
உணர்வற்றவர்களாய் கனப்படுத்திடும்.
தேனிலும் இனிமையான உம் வசனங்களை
மானிலும் சுத்தமான உம் வார்த்தைகளை
இனிமேலும் தொடர்ந்து யமக்கு கொடுத்திடும்.
பகைக்க வரும் நண்பனை நாங்கள் மன்னிக்க வேண்டும்
அடைக்க வரும் மதிலை நாங்கள் பிடுங்கி எறிய வேண்டும்
கர்த்தரே உம் கட்டளைகளை கைக்கொள்ள வேண்டும்
அர்த்தமுள்ள வாழ்வு வாழ போதித்தருள வேண்டும்
ஹிருத்தசேதனம் என் இருதயத்தில் என்றுமிருக்க வேண்டும்
மனிதநேயத்தோடு நாங்கள் நடந்திட
கனிதரும் விருட்சங்களாக நாங்கள் ஓங்க வேண்டும்
உமது சத்தியம் எங்களுக்கு வேண்டும்
உமது மன்னா எங்களுக்கு வேண்டும்
உமது எண்ணிலடங்கா கிருபை என்றும் வேண்டும்

வாழ்வை மாற்றும் வற்றாத நீரூற்றே
எங்களை ஆசீர்வதியும்.

DATE 18 07 2007

என்னை உருவாக்கினவரே,
நான் ஏன் மனிதனாக பிறந்திருக்கிறேன்?!
எனக்கு என்னையே புரியவில்லை!
எனக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கிறது?!
நான் ஏன் இப்படி இருக்கின்றேன்?!
நீர் ஆதாமை படைத்தாலோ
என்னையும் படைத்துள்ளீரோ?!
இவ்வுலகம் சொல்லுகிறது நான்
குரங்கிலிருந்து பிறந்தேன் என்று!!!
அப்படியானால் நானும் மிருகம் தானே?!
இல்லை இல்லை இல்லவே இல்லை
உமது சாயலாகவே நான் படைக்கப்பட்டேன்!
இது இப்படி இருக்க இவ்வுலக மனிதர்கள் யார்?
எங்கேயிருந்து வந்தார்கள்?
எங்கே தான் போகப் போகிறார்கள்?
எனக்குத் தெரியும் நான் எங்கேயிருந்து வந்தேனென்று!
ஆனால் எங்கே போவேன் என்று பரிசுத்தர் இயேசு
சொல்லியிருக்கிறார்.
தேவனே, பரிசுத்தமாய் வாழ்ந்து அதை அனுசரித்து
வாழ்வு முடிந்தவுடன்
உம்முடன் ஆயிரம் ஆண்டுகள் மேலுலகத்தில்
வாழ்வேன்.
ஆனால் ஏனிந்த உலக வாழ்க்கை?
பிறக்கும் முன்னமே என்னை அறிந்த நீர்
என்னை அழைத்துக் கொண்டு போயிருக்கலாமே?!
பாவம் என்னை சூழ்ந்து கொண்டிருக்கிறது.
அக்கினி பாணங்களை விட்டெய்துக் கொண்டிருக்கிறது.
சோதனை என்னை ஆட்டிப்படைக்கிறது.
என் தேவனே, உம்மையன்றி எனக்கு
வேறு யாரைத் தெரியும்?
நீரே என் அடைக்கலம், கோட்டை, பாதுகாப்பு
என்னை விடுவியும்
என்னை ஆசீர்வதியும்.

DATE 18 07 2007

அமைதியின் தேவனே,
என் அமைதி போய்விட்டது.
உலக சிந்தனை என்மேல் ஏறிவிட்டது.
அசுத்தம் என் உச்சந்தலையில் உள்ளது.
பொறாமை என் கண்களில் வழிந்துள்ளது.
பேராசை என் நினைவை தொற்றிக்கொண்டது.
வேஷம் என்னில் மாறி மாறி வருகிறது.
பரிசுத்தம் என்னை விட்டு நீங்கிவிட்டது.
கோபம் என்னில் தொற்றிக்கொண்டது.
பாவம் என் சரீரத்தில் ஆடுகின்றது.
சமாதானம் எங்கே போனதென்று தெரியவில்லை.
துக்கம் என் முகத்தில் தெரிகின்றது.
ஆனாலும் உம்மையன்றி எனக்கு
வேறு யாரைத் தெரியும் ?!!
வேறு தேவர்களை நான் தேட மாட்டேனே.
சர்ப்ப யோசனை மனிதர்களிடத்திலும் போக மாட்டேனே
நீரே, நீரே எனக்கு ஆறுதல்.
நீரே, நீரே எனக்கு எல்லாம்.
இனி, சிதறினாலும் பரவாயில்லை. முன் வைத்த
என் கால்கள் இனி பின் வைக்காது.
தேடின பார்வை இனி திரும்பாது.
உமது சத்தியம் எனக்கு அடைக்கலம்
யாவையும் ஆளும் தேவாதி தேவனே
பரிசுத்தத்தை தாரும், அமைதி தாரும்!
உம்மை விட்டு பிரிவேன் என்று என் காதில்
சத்துரு சொன்னாலும்
நான் உம்மையே நேசிப்பேன்.
நான் சிலுவையையே விரும்புகிறேன்.
நான் என்னை காத்துக் கொள்வேன்.
நான் ஆண்டவரோடே வாழ்வேன்.
எனக்கு உம்மைத்தான் தெரியும். வேறு யாரைத் தெரியும்?
[illegible]

கடவுளின் ஒருமை—பிதா, மகன், பரிசுத்த ஆவி
—சென்மமான அன்பின் மர்மம்
, மூவரும் ஒருவராய், எல்லாரையும் அழைக்கின்றனர்



In the Oneness of God—Father,
Son, and Holy Spirit—lies
the mystery of perfect love,
where three are One,
and all are invited to partake.